

முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், திருப்பூர்

COS No. 2/2023

வா.சா.2/கணேசன்/30.03.2023.

1 ம் பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை

1. Sreenivas Colors, Crompton Dyers க்கு 2010 லிருந்து ஆடிட்டராக உள்ளேன். வா.சா.ஆ 16 2014-2015 வருடத்திற்கான வரிவதிப்பு வருடத்திற்கான வருமான வரி கணக்குப் பட்டியல், அதில் 2 கம்பெனிக்கும் சேர்த்து வருமானம் ரூ.2,57,760/. 2015-2016 ம் ஆண்டுக்கு இரண்டு கம்பெனிக்கும் சேர்த்து வருமானம் ரூ.44,660/- 2 கம்பெனிக்கும் சேர்த்து தான் Consolidated Balance Sheet 31.03.2016 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Liabilities ரூ.4,20,38,673/- எல்லா பங்குதாரர்களும் பங்கு விகிதாச்சரப்படி அந்த கடனை செலுத்த கடமைப்பட்டவர்கள் என்றால் சரிதான். Assets Deposit என்ற வகையில் ரூ.2,00,72,085/- Deposit என்பது ரூ.1,12,73,226/- உள்ளது. அங்கேரிபாளையம் சிடிபியில் ரூ.79,25,901/- உள்ளது.

2. 2015-2016 ல் Liabilities ரூ.4,70,64,642/- Assets Rs.4,20,67,460/- Deposit Rs.2,36,57,689/- Assets க்கான பிரேக்அப் அதே ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிட்டன் சப்மிட் செய்யும்போது பார்ட் 3 சிடி பார்ட் இணைத்து தான் தாக்கல் செய்துள்ளேன். 2009-2010 க்கு தாக்கல் செய்துள்ளேன். 2014-2015, 2015-2016 க்கு 3 சிடி பார்ட் இணைத்து தாக்கல் செய்யவில்லை, காரணம் 1 கோடிக்கு மேல் டேர்ன்ஓவர் இருந்தால் தான் 3 சிடி பார்ட் இணைக்கவேண்டும். நிறுவனத்திடமிருந்து டேலி கொடுப்பார்கள், அதிலிருந்து நான் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்வேன்.

3. வாதிகள் கணக்கு கேட்டபோது நான் கொடுக்கவில்லை என்றால் சரிதான், அப்போது கிடைக்காததால் கொடுக்கவில்லை. முறையாக அங்கீகரிக்கப்பட்ட முறையில் வாதிகள் கணக்கு கேட்டபோது 1 வாரத்தில் தரவில்லை, வழக்கறிஞர் அறிவிப்புக்கு பின்னர் தான் கொடுக்கப்பட்டது என்றால் சரிதான். வருமானவரிக் கணக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அது முறையாக வருமானவரித்துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் கிடையாது என்றால் சரியல்ல.

2-5 பிரதிவாதிகள் தாப்பு குறுக்கு விசாரணை

1. 31.12.2013 அன்று சீனிவாசா டெக்ஸ்டைல்சிலிருந்து விலகியதாக Registrar of Firms Form A ல் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். அது பி.வா.சா.ஆ 1. வா.சா.ஆ 16 பக்கம் 16 ல் Other Liabilities Column ல் ரத்தினசாமிக்குகொடுக்க வேண்டிய தொகை குறிப்பிடப்படவில்லை என்றால் சரிதான். பக்கம் 17 ல் Loans and Advance காலத்தில் ரத்தினசாமிக்கு கொடுக்கவேண்டிய தொகையை ரூ.23,35,000/- காண்பிக்கப் பட்டுள்ளது என்றால் சரிதான். வா.சா.ஆ 17 டேலி கொடுத்த வகையில் தான் ஸ்ரீனிவாசா டெக்ஸ்டைல்ஸ் கணக்கும் தாக்கல் செய்துள்ளோம். வா.சா.ஆ 17 பக்கம் 16 ல் Details of other Liabilities காலத்தில் ரத்தினசாமிக்கு கொடுக்க வேண்டிய தொகை குறிப்பிடப்படவில்லை என்றால் சரிதான்.

2. 2015-2016 ரிட்டர்ன்ஸ் கடைசி பக்கத்தில் Loans and advance ல் ரத்தினசாமிக்கு கொடுக்கவேண்டிய தொகையாக எதுவும் காட்டப்படவில்லை என்றால் சரிதான். எனவே நான் தாக்கல் செய்துள்ள வா.சா.ஆ 17 படி ஸ்ரீனிவாசா டெக்ஸ்டைல்சிற்கு எந்த பணமும் தரவேண்டியதில்லை. டேலியில் வங்கி பரிவர்த்தனைகளும் வரவேண்டும். யூகோ வங்கிக்கான 01.10.2013 - 31.12.2013 க்கான வங்கி கணக்குப்பட்டியல் என்றால் சரிதான். அது பி.வா.சா.ஆ 2. அதில் 30.10.2013 தேதியில் ரூ.2,00,000/- ரத்தினசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். 23.11.2013 அன்று மீண்டும் ரூ.2,00,000/- ரத்தினசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். 04.03.2014 அன்று ரூ.19,35,000/- கொடுக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். எனவே ஸ்ரீனிவாசா டெக்ஸ்டைல்சிலிருந்து ரூ.23,35,000/- ரத்தினசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். அதனால் தான் Liabilities காலம் வா.சா.ஆ 17 ல் Loans and advance காலத்திலும் எந்த தொகையும் காட்டவில்லை என்றால் சரிதான். 2-5 பிரதிவாதிகள் ஸ்ரீனிவாசா டெக்ஸ்டைல்சிற்கு எந்த தொகையும் கொடுக்க கடமைப்பட்டவர்கள் இல்லை என்றால் சரிதான்.

அனுமதியுடன் 1 ம் பிரதிவாதி தாப்பு குறுக்கு விசாரணை

Crompton Dyes 2011 லிருந்து இயங்கவில்லை என்றால் நான் ஆவணங்களை பார்க்க வேண்டும். எனவே டேலி கொடுத்ததின் அடிப்படையில் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ததாக

கூறுவது தவறு என்றால் சரியல்ல. தோராயமாக கணக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல.

மறு விசாரணை

நிறுவனத்தின் Retirement Deed என்னிடம் இல்லை. பங்குதாரருக்கிடையே என்ன ஒப்பந்தம் ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது.

சாட்சியின் வாக்குமூலம் என் வாய்மொழிப்படி தட்டச்சரால் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு சாட்சியிடம் படித்துக் காட்டப்பட்டு, அவரால் சரியென்று ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர் அவரது கையெழுத்து பெறப்பட்டது.

முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி,
திருப்பூர்.